


டெங்கி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
டெங்கி, நீங்கள் நினைப்பதைவிட
நெருங்கிவிட்டது.



“டெங்கி எனக்கு, மிகக் கூர்மையான முட்கள் என் சதையைக் குத்துவது போன்ற உணர்வளித்த, தோல் அரிப்புகளைக் கொடுத்தது.”

Alisha, 29



START YOUR MOZZIE WIPEOUT

B-L-O-C-K வழிமுறையின் மூலம் டெங்கியைத் தடுத்து நிறுத்துங்கள்



S-A-W நடைமுறையைப் பின்பற்றி உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்



டெங்கி அபாய எச்சரிக்கை நிலைகள்

டெங்கி அபாயம் அதிகம். தயவுசெய்து விழிப்புடன் இருங்கள்.

டெங்கி குழுவும் எச்சரிக்கை: 2 முதல் 9 சம்பவங்கள்.

டெங்கி குழுவும் எச்சரிக்கை: 9க்கும் மேற்பட்ட சம்பவங்கள்.

டெங்கி குழுவும் அகற்றப்பட்டுவிட்டது. தயவுசெய்து விழிப்புடன் இருங்கள்.

உங்கள் அக்கம்பக்கத்தின் எச்சரிக்கை நிலையைத் தெரிந்துகொள்ள, myENV செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.



National Environment Agency
Safeguard • Nurture • Cherish

உங்களுக்கு டெங்கி இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் (காய்ச்சல், தோல் அரிப்புகள், மூட்டு வலி போன்றவை) உடனடியாக மருத்துவக் கவனிப்பு நாடவும்.